

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, OCTOBER 11, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 6th day of September, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Galle and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of Lands referred to.

The following lots, situated in the village of Walakanda in the Gangaboda pattu of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracings :—

I.

Preliminary plan 5,020.

Lot.		Name of Land.	Extent.		
			A.	R.	P.
*10545	...	Gurukanattahena and Kolluhenanakanatta	58	1	19
E 569	...	Akurettiyahena	2	3	15
			61	0	34

on preliminary plan 5,020; and bounded on the north by the Gansabhawa road from Puhulwela to Urugamuwa; on the east by Puwakgahahena claimed by Ranasinge Matheshamy and others ($\frac{P. P. 5,020}{L 569}$), the Watawala-aredola, Kollukanattapahalakele claimed by Ranasinge Matheshamy and others ($\frac{P. P. 5,020}{H 569}$), Doledeniya claimed by Ranasinge Peyhamy and others, the Watawala-aredola; on the south by the Watawala-aredola; on the west by Akuretiyadeniyapahalakele claimed by Ranasinge Matheshamy and others ($\frac{P. P. 5,020}{C 569}$), Akuretiyadeniya claimed by ditto ($\frac{P. P. 5,020}{V 567}$), Lewdeniyapahalakele claimed by ditto ($\frac{P. P. 5,020}{H 567}$), Kohiladeniya claimed by ditto ($\frac{P. P. 5,020}{I 567}$).

විජ්‍ය 1901 ක්ටු පැවත්තූම්බ මස 6 වෙති දින පටන් තුන්ම, සඟක් ඇතුළතදී මෙහි පහත දෝ වන ඉඩම් වලට නොහොයු ඉන් එකකට නොහොතු වි, සිංහල නොහොතු යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇයේ තම් එ අය විසින් විජ්‍ය 1897 නේ නො, මුර 1 කේ ආසුපණක් 28 වෙති වගන්තියේ ප්‍රකාර යට පත් කරගුණු ඇති විශාල ලන්දියුරයාත්තුන්හාන් ජ්‍යෙෂ්ඨ යැලුලේ කන්තොරුලේ උන්හාන්යෙන් ඉඩරිපිටට ඇවත් පෙන්සිට එක් ඉඩම්වලට නො, හොයු රට ඇති යම් සොයුස්කට හිසි අයිතිවාසිකමක් පෙන්වා, සිරින්ට නො, යොදුනොයි, එක් විශාල ලන්දියුරයාත්තුන්හාන්ස්සේට විජ්‍ය 1897 නේ නො, මුර 1 කේ ආසුපණකේ ලැබේ තිබෙන බලයේ ප්‍රකාරයට, අයිතිවාසිකම නො, ඩියාජ්‍යාපු එක් ඉඩම් එකින් අයිතිවාසිකමක් නොහැරදාන්ත්වා නො, ඉඩම් ඉඩම් රාජ්‍යන්තරක ඉඩම් භාෂ්‍ය උසින් ප්‍රකාශ කරනු ලැබේ.

ජේ. ජේ. උසර්,
වියෙනු මහතිකවරයාත්තුව් නිව්‍යාත්‍යාදේය.

ବୁଦ୍ଧିମତ୍ତା କେନ୍ଦ୍ରାଳ୍ୟରେ.

දැකුණු පලුත්ව අයිති මාතර දිස්ත්‍රික්කේ ගෙබඩු පත්‍රවේ වලුකන්ද යන ගම පිහිටා සිබෙන මේ අමුනාපු සහතික සිතියම්වල පෙනීයන ලෙසි පහත ද්‍රව්‍යවල තිබුවේ :—

I

ଓইଲ୍ କିନ୍ତିଯମ 5,020.

P. P. 5,020 සිනියම්පත්‍රයේ අඩංගුව :—

මිට මත්සිම්—දානුරට පූභලුවීල්ලේ සිට් දාරුගම්වත සහ කිසිසහා පාරද; නැගෙනබුදුට රක්
සින්යේ මතෙස්හාම් සහ තවත් අයවල් විසින් අකිත්වා, සිකම් කියන ප්‍රව්‍යෝගහේශ්නය (P.P.
5,020 L 569), වටවල් ආරේදුලද, රහස්‍යයේ මතෙස්හාම් සහ තවත් අයවල් විසින් අකිත්වා, සිකම් කියන
කොල්ලිකනය්නේ පහලකුල්ලද (P.P. $\frac{5,020}{H 569}$), රහස්‍යයේ ජේහාම් සහ තවත් අයවල් විසින් අකිත්වා,
සිකම් කියන දෙල්ලෙනියද, වටවලාංරේ දෙලද; දකුණට වටවලාංරේ දෙලද; බස්නාෂුරට රන
සින්යේ මතෙස්හාම් සහ තවත් අයවල් විසින් අකිත්වා, සිකම් කියන අකුරිතයදෙනියේ පහලකුල්ලද
(P.P. $\frac{5,020}{C 569}$), එම අයවල් විසින් අකිත්වා, සිකම් කියන අකුරිතය දෙනියද (P.P. $\frac{5,020}{V 567}$), එම අයවල්
විසින් අකිත්වා, සිකම් කියන ලෙවිදෙනියේ පහලකුල්ලද (P.P. $\frac{5,020}{H 567}$), එම අයවල් විසින් අකිත්වා,
විසිකම් කියන කොක්ලදෙනියද (P.P. $\frac{5,020}{I 567}$).

இவ்விவிதத்தின் தேதியாக 1901 ம் ஜூ-த்து பூரட்டாசிமீ 6 ந் தேதியிலிருந்து மூன்று மாசத்திற்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை அல்லது அக்காணிகளி லெவற்றை யும் குறித்து உரித்துப்பேசவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 1897 ம் ஜூ-த்து முதலாம் நொம்பர் சட்டத்தின் 28 ம் அரிசின்படி ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முனைகாக காலி அவரது கங்கோரில் தெரிபட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றி லெதையுங் குறித்து யாது ம் உரிமை அல்லது உடங்கை காண்பியாதிருந்தால், மேற்கொல்லிய குறித்த உத்தியோகஸ்தராக தம்மில் 1897 ம் ஜூ-த்து முதலாம் இலக்ஷ்சஷ்டட்டத்தினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவ த்தைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுதது மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளி யரங்கப்படுத்துவார்.

ஜே. ஜி. பிரேஸர்,
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

தென் மாகாணத்தின் மாதத்திற்கும் கங்கபட்டபத்துவையைக்கோங்க வள; கன்னதை என்னும் சிராமத்திலுள்ள இதன் கீழ் சௌல்லப்படும் காணித்துண்டுகள், அதாவது இத் தோட்டைனத்துக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன:—


1

பிளான் லெக்கம் 5.020.

P. P. கொம்பர் 5,020 ம பிரதமபடத்தில்

			விசாலம்.
நண்டி.	காணியின் நூபெயர்.		ஏ. ரா. பெ.
10545	குறுகனத்தேகேன, கொல்லுகேனேகனத்த ..	58	1 19
E 569	அக்குரட்டம்யேகேன ...	2	3 15
		<hr/>	<hr/>
		61	0 34

எல்லை, வடக்கு-புகுள் வெள்ளிலிருந்து ஊறுகமுவவுக்குப்போகும கம்பொரூட்டு ; கிழக்கு-நன்சின்கே மத்தெஸ்காமியும் சிலபேர்களும் உரித்துபேசும புவக்காகேன (P. P. $\frac{5,020}{L 569}$), வட்டவல்லூரேதொல், நன்சின்கே மத்தெஸ்காமியும் சிலபேர்களும் உரித்துபேசும கொல்லுகனத்தேபாலகேள்ள (P. P. $\frac{5,020}{H 569}$), நன்சின்கே பெயகாமியும் சிலபேர்களும் உரித்துபேசும தொலேதனிய, வட்டவல்லூரேதொல் ; தெற்கு-வட்டவல்லூரேதொல் ; மேற்கு-நன்சின்கே மத்தெஸ்காமியும் சிலபேர்களும் உரித்துபேசும அக்குரெட்டியதெனியோல கெலை (P. P. $\frac{5,020}{C 569}$), மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும அக்குரெட்டியதெனிய (P. P. $\frac{5,020}{V 567}$), மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும கொவுதெனியோலகேள்ள (P. P. $\frac{5,020}{H 567}$), மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும கொகிலதெனிய (P. P. $\frac{5,020}{I 567}$).



Situation : Walakanda village in Gangabeda patta.

Lot.	Name of Land.	Extent.		
		A. R. P.		
10545	Gurukanattahena and Kalluhenakanatta	58	1	19
E 569	Akuretiyahena	2	3	15

Surveyor-General's Office,
Colombo, February 25, 1901.

P. D. WARREN,
for Surveyor-General.

II.

Preliminary plan 5,020.

Lot.	Name of Land.	Extent.		
		A. R. P.		
10550	Akuretiyahena	13	2	29
D 569	Do.	1	0	23
10551	Tennehena	42	1	36
F 569	Akuretiyahena	0	3	39
		58	1	7

on preliminary plan 5,020; and bounded on the north by Watawala-aredola alias Watareka-ela, Henedeniya claimed by Ranasinge Matheshamy and others (P. P. 5,020 I 569), the Watawala-aredola, Kollukanattapahalakele claimed by Ranasinge Matheshamy and others (P. P. 5,020 H 569), the Watawala-aredola, the Digadeniyadola; on the east by Digadeniya belonging to Crown, Bedde deniya claimed by Gamage Don Andiris and others, Beddedeniya-atmaga claimed by ditto (P. P. 5,020 N 569); on the south by Puwakgahahena belonging to Crown, Henedeniya claimed by Ranasinge Don Siman and others (P. P. 5,020 J 569), Tennehena kele belonging to Crown, Akuretiyakele belonging to Crown; on the west by the Watareka-ela alias Watawala-aredola, Mahayayehena belonging to Crown (P. P. 5,020 10,544).

ලුල් සිතියම 5,020.

P. P. 5,020 සිතියමේ පහුයට අඩංගු :—


බිමකටිය.	දුඩීමේ නම.	බිමකරම.
10550	අකුරිටිය හේන	13 2 29
D 569	ඒම	1 0 23
10551	තැනෙන් හේන	42 1 36
F 569	අකුරිටිය හේන	0 3 39
		58 1 7

ම්‍රා මාසිම්—උතුවට වටවලු ආරේ දෙලු නොහෙතු වැවයික ඇලද, රනසින්ගේ මතෙස්සාම් සහ තවත් අයවල් විසින් අසිනිව, සිකම් කිසා ශේෂන් දෙනියද, (P. P. $\frac{5,020}{H 569}$), වටවලු ආරේ දෙලද, රනසින්ගේ මතෙස්සාම් සහ කළු අයවල් විසින් අසිනිව, සිකම් කියන කොලෝලිකනයන් පෙනු කැලේලද (P. P. $\frac{5,020}{H 569}$), වටවලු ආරේ දෙලද, දිගදෙනියේ දෙලද; තැයෙනුදුරට යුතුන්තක දිග දෙනියද, ගම්ගෙ දෙන් අන්දීරස් සහ තාවත්අයවල් එසින් අසිනිව, සිකම් කිය බැඳීදේ දෙනියද, එම අයවල් විසින් අසිනිව, සිකම් කියන බැඳීදේ දෙනියේ අන්මගද (P. P. $\frac{5,020}{N 569}$), දකුණට යුතුන්තක ප්‍රවත්තනය සේනද, රනසින්ගේ දෙන් සිමන් සහ තවත් අයවල් විසින් අසිනිව, සිකම් කියන් ශේෂන් දෙනියද (P. P. $\frac{5,020}{J 569}$), යුතුන්තක තැක්නේ ශේෂන් කැලේද, යුතුන්තක අකුරුටියේ කැලේද; බස්ථාදුරට වටරකඇල නොහෙතු වටවලු ආරේ දෙලද, යුතුන්තක මහයායේ ශේෂනද, (P. P. $\frac{5,020}{10,544}$).

P. P. கொட்டியர் 5,020 ம இரதமயடத்தில்

தண்டி.	காணியினது பெயர்.		விசாலம்.
			ச. மு. ப.
10550	அக்னுரெட்டியகேன	...	13 2 29
D 569	வெஷ்	...	1 0 23
10551	தென்கேகேன	...	42 1 36
F 569	அக்னுரெட்டியகேன	...	0 3 39
			58 . 1 . 7

எல்லை, வடக்கு-வட்டவலதுரேதொல அல்லது வட்டறக்களல், றனசின்கே மத்தெள காமியும சிலபேர்களும் உரித்துபேசும் ஹேனேதெனிய (P. P. 5,020
I 569), வட்டவலதுரேதொல, றனசின்கே மத்தெளகாமியும சிலபேர்களும் உரித்துபேசும் கொலுகன்தேபாலகெலே (P. P. 5,020
H 559), வட்டவலதுரேதொல, திக்கெனியெதொல ; கிழக்கு-அரசாட்சிக்குள் திக்கெனிய, உமகே தொன் அந்திரிசும் சிலபேர்களும் உரித்துபேசும் பெத்தேதெனிய, மேற்சொலவியவர்கள் உரித்துபேசும் பெத்தேதெனியேஅத்மக (P. P. 5,020
N 569); தெற்கு-அரசாட்சிக்குள் புவக்காகே ன், றனசின்கே தொன் சிமனும் சிலபேர்களும் உரித்துபேசும் ஏனேதெனிய, அரசாட்சிக்குள் தென்னேகேனேகெலே, அரசாட்சிக்குள் அக்குரெட்டியகெலே ; மேற்கு-வட்டரெகளவ அல்லது வட்டவலதுரேதொல, அரசாட்சிக்குள் மக்யாயேகேன (P. P. 5,020
10,544).



Situation : Walakanda village in Gangaboda patti.

Lot.		Name of Land.	Extent.
			A. R. P.
10550	...	Akuretiyahena	13 2 29
D 569	...	Do.	1 0 23
10551	...	Tennehenena	42 1 36
F 569	...	Akuretiyahena	0 3 39

Surveyor-General's Office,
Colombo, February 25, 1901.

III.
Preliminary plan 5,020.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
Q 567½	Polkoratuwagawawattadolahena alias Suddrastaka-gahahena	4 3 28
on preliminary plan 5,020; and bounded on the north by Polkoratuwahena encroached by Don Andiris Wickrama-singha (<u>P. P. 5,020</u> <u>Z 566</u>); on the east by Polkoratuwahena sold by Crown to ditto (T. P. 168,654); on the south by the Gansabhwawa road from Puhulwela to Urugamuwa, Suddrastakagahahena belonging to Crown (<u>P. P. 5,020</u> , <u>P 567½</u>), Suddrastakagahadeniya claimed by Kankanange Kostan and others (<u>P. P. 5,020</u> <u>E 567</u>), the Gonawaladola.		

இல்லை கிடைக்கும் 5,020.

P. P. 5,020 சிரைப்பாற்றுத் தெரிவு :

விதிகளிலிருந்து கிடைக்கும்.	விதிகளிலிருந்து கிடைக்கும்.
தீவிலே கிடைக்கும்.	தீவிலே கிடைக்கும்.

தீவிலே கிடைக்கும்.	தீவிலே கிடைக்கும்.
பொல்கரூப்பு மற்றும் பொல்கரூப்பு கிடைக்கும்.	பொல்கரூப்பு மற்றும் பொல்கரூப்பு கிடைக்கும்.


தீவிலே கிடைக்கும் என்று கூறுவதை அடிக்காட்டி கீழ்க்கண்ட விதிகளை விதிகளிலிருந்து கிடைக்கும் (P. P. 5,020
Z 566); கூடுமொத்த ஒரு மீட்டர் அளவு விதிகளிலிருந்து கிடைக்கும் (T. P. 168,654); மூன்றாவது மீட்டர் அளவு விதிகளிலிருந்து கிடைக்கும் (P. P. 5,020
P 567½), கூடுமொத்த ஒரு மீட்டர் அளவு விதிகளிலிருந்து கிடைக்கும் (P. P. 5,020
E 567), கூடுமொத்த ஒரு மீட்டர் அளவு விதிகளிலிருந்து கிடைக்கும் (P. P. 5,020
F 567).

P. P. நோம்பர் 5,020 ம் பிரதமபடத்தில்

விசாலம்.	விசாலம்.
ஏ. ரி. ப.	ஏ. ரி. ப.

ஏ. ரி. ப.	ஏ. ரி. ப.
பொல்கரூப்பு மற்றும் பொல்கரூப்பு கிடைக்கும்.	பொல்கரூப்பு மற்றும் பொல்கரூப்பு கிடைக்கும்.

எல்லை, வடக்கு-தொண்டு அங்கிலை விக்கிரமசிங்க எல்லைதாண்டிப்போனதும் பொல்கரூப்பு மற்றும் பொல்கரூப்பு கிடைக்கும் (P. P. 5,020
Z 566); கிழக்கு-மேற்கொல்லியவனுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் பொல்கரூப்பு மற்றும் பொல்கரூப்பு கிடைக்கும் (T. P. 168,654); தெற்கு-புகுள்வெள்ளிலிருந்து உறுதுக்கும் கருவாய்க்குப்போகும் கம்பை ரேட்டு, அரசாட்சிக்குள்ள சுத்தராஸ்ட்டக்காகேன (P. P. 5,020
P 567½), கன்கானன்கே கொல்லத்தும் சிலபேர்களும் உரித்துபேசும் சுத்தராஸ்ட்டக்காகேனிய (P. P. 5,020
E 567), கோனவலதொல்.



Lot Q 567½ called Polkoratuwagawawattadolahena, in extent 4A. 3R. 28P., situated in Walakanda village in Gangaboda patty.

Surveyor-General's Office,
Colombo, February 25, 1901.

P. D. WARREN,
for Surveyor-General.